

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

நவீன தொழில்நுட்பம் தொடர்பான ஆதர் சீ கிளாக் நிறுவனத்தின் (“நிறுவனம்”) 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக்கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதி செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கிரிய குறிப்புக்கள், பொழிப்பாக்கிய முக்கிமான கணக்கீட்டு கொள்கைகள் என்பவற்றை உள்ளடக்கிய 2022 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிக் குடியரசு அரசியலமைப்பின் 154 (1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன. இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கத்தை தவிர்த்து நிறுவனத்தின் நிதிக்கூற்றுக்கள் 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும், காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படுத்துகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது. இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கெண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களின் பொறுப்பு

இந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது. நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையைத் தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பென்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிறுவனத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் பல்கலைக்கழகம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும். நிறுவனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, நிருவாக தொடர்புபட்ட தரப்பினர்களினால் வகிக்கப்படும். 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16 (1)ஆம் உப பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காள்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக தாக்கம் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டு விடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு ஆணைக்குழுவின் உள்ளகக் கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டு கொள்கையின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையையும் மதிப்பீடு செய்தல்.
- சம்பவங்கள் அல்லது நிலைமையின் காரணமாக ஆணைக்குழுவின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு ஆணைக்குழுவின் உள்ள ஆற்றல் தொர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்கு வருதல், பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்கு வந்தால் நிதிக்கூற்றுக்களில் அது சம்பந்தமான வெளிப்படுத்தல்களுக்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்த வேண்டியதுடன் அந்த வெளிப்படுத்தல்கள் போதியவையாக காணப்படாதிருந்ததால் எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைத்தல் வேண்டும். எவ்வாறாயினும் எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவிலும் மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிட்சிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- பணிகளை தொடர்ச்சியான மதிப்பாய்வு செய்வதற்கு இணங்கக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய

ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா,

- ஏதேனும் பொருத்தமான எழுத்துமூல சட்டமொன்றிற்கு அல்லது ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க பல்கலைக்கழகம் செயற்பட்டுள்ளதாக,
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,
- வளங்கள் சிக்கனமாகவும், வினைதிறனாகவும் ஆக்கபூர்வமான கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக,

1.5 நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) நிறுவனத்தினால் 2022 திசம்பர் 31 ஆந் தகிதியில் மேற்கொள்ளப்பட்ட பெளதீக இருப்பு மெய்மையாய்வு மீதி ரூபா 4,508,103 ஆக இருந்த போதிலும் நிதிக் கூற்றுக்களில் இருப்பு பெறுமதி ரூபா 5,684,610 ஆகக் காட்டப்பட்டதனால் ரூபா 1,176,506 வித்தியாசம் அவதானிக்கப்பட்டது.	எங்கள் நிறுவனத்தின் வருமான செலவுக் கணக்கினைத் தயாரிக்கும் போது இருப்பு பேரேட்டினை அடிப்படையாகக் கொண்டு ஆரம்ப மற்றும் இறுதி இருப்பு பெறுமதிகள் வெளிப்படுத்தப்படுவதுடன் ஏனைய இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட வணிகரீதியான நிறுவனங்களின் இருப்பினைப் போன்று செயற்பாட்டு நடவடிக்கைகளை நிறைவேற்றுகின்ற இருப்பு மீதி அல்ல.	நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது பெளதீக இருப்பின் மெய்மையாய்வு செய்யப்பட்ட மீதி தொடர்பாக கவனித்துப் பார்த்தல் வேண்டும்.
(ஆ) நிறுவனத்தின் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற உபகரணங்களின் பெறுமதி ரூபா 1,392,996 நிலையான சொத்துக்களாக எடுத்துக் கொள்ளாது இருப்பாக நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டிருந்தது.	இந்த உபகரணங்கள் நேரடியாக செயற்பாட்டு நடவடிக்கைகளுடன் தொடர்பு அற்ற விடயமாக காட்டப்படலாம் அதனால் அவை இருப்புக்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள து. அதனால் நிறுவனத்தின் தன்மை மற்றும் இயல்புக்கு இணங்க அடிக்கடி மாற்றமடையாத வகையில் நிறுவனத்தின்	அனைத்து சநிலையான சொத்துக்களும் உறுதியாக இனங்காணப்படுதல் வேண்டும்.

பொருட்களிலிருந்து
மேற்கூறிய இருப்பு
பெறுமதி
வெளிப்படுத்தப்படுகின்ற
து.

1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெறவேண்டிய பணம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

02 ஆண்டுகளுக்கு மேற்பட்ட
காலமாகக் காணப்பட்டுவரும்
மொத்தமாக ரூபா 5,735,439
தொகையான பெறவேண்டிய மீதிகள்
மீளாய்வாண்டின் இறுதி வரையும்
அறவிடப்பட்டிருக்கவில்லை.

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

கிடைக்க வேண்டிய
பணத்தில் 66
சதவீதினை
பிரதிநிதித்துவப்படுத்துவ
து இலங்கை
தொலைத்தொடர்புகள்
ஒழுங்குபடுத்துதல்
ஆணைக்குழுவிடமிருந்து
கிடைக்க வேண்டிய
பணமாகிய ரூபா
3,205,677
தொகையாகும்.
அப்பணத்தை
பெற்றுக்கொள்வதற்கு
இன்றுவரை தேவையான
நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன.
ஏனைய
இன்வொயிஸ்களுக்காக
2022 ஆம் ஆண்டின்
போது 04
சந்தர்பங்களில்
ரூபகப்படுத்தல்கள்
மேற்கொள்ளப்பட்டன.
தனியார் துறைக்கு
மேற்கொள்கின்ற
சேவைகளுக்காக
அறவிட வேண்டிய
பெறுமதிகள் தொடர்பாக
அடிக்கடி
ரூபகப்படுத்தல்கள்
மேற்கொள்ளப்பட்டன.
அக்கம்பனிகள்
தற்பொழுது செயற்படும்
நிலையில்
இல்லாததனால்
அவற்றிற்காக
நடவடிக்கை எடுப்பது
சிக்கலானதாகும்.

சிபாரிசுகள்

பெறவேண்டிய மீதிகளை
முடியுமான அளவு
விரைவாக அறவீடு
செய்வதற்கு நடவடிக்கை
எடுத்தல் வேண்டும்.

1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் முகாமைத்துவ தீர்மானங்கள் முதலியவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், பிரமாணங்கள், முதலிவற்றுக்கான தொடர்பு	விதிகள், இணக்கமின்மைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரமாணக் கோவையின் 134 (1) ஆம் பிரிவு	நிறுவனத்தின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவின் தலைவரான பிரதிப் பணிப்பாளரினால் (உள்ளகக் கணக்காய்வு) சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் (நிதி) பதவியில் 2020 மார்ச் 10 ஆந் திகதியிலிருந்து பதில் கடமை பார்த்தல் மேற்கொள்ளப்படுகின்ற து.	நிறுவனத்தின் கடமைகளை சுறுசுறுப்பாக மேற்கொள்ளும் தேவைப்பாட்டின் அடிப்படையில் HR/AD ஆம் இலக்க 2020-01-05 ஆந் திகதிய நிருவாக சபையின் அங்கீகாரத்தின் அடிப்படையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்ட து. 2021 ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கத்தினால் அடிக்கடி வழங்கப்பட்ட சுற்றறிக்கை ஏற்பாடுகளின் அடிப்படையில் ஊழியர்களைச் சேர்த்துக்கொள்ளல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் அதனால் ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கான இயலுமை கிடைக்கவில்லை.	நிறுவனத்தின் செயற்பாடுகளை தடையின்றி பேணுவதற்காக வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கை செய்யப்படுதல் வேண்டும்.
(ஆ) 2021 நவம்பர் 16 ஆந் திகதிய 2021/01 ஆம் இலக்க அரசாங்க தொழில் முயற்சிகள் தொடர்பான செயற்பாட்டு வழிகாட்டிகையேட்டின் 6.6 ஆம் பந்தி	மீளாய்வாண்டிற்கான வரைபு ஆண்டறிக்கையின் பிரதி அறுபது நாட்களுக்குள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்குச் சமர்ப்பிக்க வேண்டிய போதிலும் கணக்காய்வுத் திகதியான 2023 மே 10 ஆந் திகதி வரை மேற்கூறிய அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை .	2022 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையின் வரைபினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்குச் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டறிக்கையின் வரைபு ஆண்டு முடிவடைந்தது 60 நாட்களுக்குள்	நிர்ணயிக்கப்பட்ட திகதியில் அறிக்கையினை சமர்ப்பித்தல் வேண்டும்.

வழங்குவதற்கு
நடவடிக்கை
எடுப்பதற்கு
குறித்துக்
கொள்ளப்படுகின்ற
து.

2. நிதி மீளாய்வு
2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவுகள் ரூபா 25,919,175 மிகையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான மிகை ரூபா 5,349,487 ஆகும். அதற்கிணங்க நிதி விளைவுகளில் ரூபா 20,569,688 முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. இந்த முன்னேற்றத்திற்கு அரசாங்கத்தின் மானியம் ரூபா 7,642,199 ஆல் குறைவடைந்திருந்தும் ஏனைய வருமானங்கள் ரூபா 22,442,286 ஆல் அதிகரித்தல் மற்றும் மொத்தச் செலவுகள் ரூபா 9,048,564 ஆல் குறைவடைந்தமையும் பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு
3.1 முகாமைத்துவ செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்

(அ) மீளாய்வாண்டிற்காக பொதுத் திறைசேரியிடமிருந்து கிடைத்த மூலதன மானியத்தை மிகைத்து நிறுவனத்தினால் இணங்கிக் கொண்ட செலவுகள் ரூபா 1,755,825 செலுத்த வேண்டிய செலவும் அப்பெறுமதியும் திறைசேரியிடமிருந்து கிடைக்க வேண்டிய வருமானமாக காட்டப்பட்டிருந்தது.

(ஆ) செயற்திட்டங்களின் தன்மைக்கு இணங்க பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளும் தேவைப்பாட்டின் அடிப்படையில் 03 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக பேணப்பட்டு வரும் ரூபா 2,717,267 தொகையான அசைவற்ற இருப்புக்கள் தற்பொழுது வரை நிறுவனத்தின் பிரயோசனமான செயற்பாடுகளுக்காக ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

கணக்கீட்டு கொள்கைகளுக்கு இணங்க வரவு மீதியின் பெறுமதியே செலவு மீதியின் பெறுமதியாகும் மற்றும் தீர்த்து வைத்தலின் மூலம் மேற்கூறிய கணக்குகளில் வெளிப்படுத்துதல் இடம்பெறுவதில்லை என்பது எங்களின் அவதானிப்பாகும். இலத்திரனியல் பொருட்களானது செயற்திட்டங்களின் தன்மைக்கு இணங்க காலத்திற்கு காலம் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளும் தேவைப்பாடு உருவாகின்றது. அவ்வாறே மேற்கூறிய இலத்திரனியல் பொருட்களை திறந்த சந்தையில் கொள்வனவு செய்வதற்கான இயலுமையானது காணப்படுகின்ற பொருளாதார சிக்கல் நிலைமையின் அடிப்படையில்

சிபாரிசுகள்

மூலதன மானியத்தை சரியாக கணக்கீடு செய்தல் வேண்டும். பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படாத இருப்புக்கள் சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

காணப்படவில்லை.
 அந்த தொழில்நுட்ப
 மற்றும் இலத்திரனியல்
 பொருட்கள்
 தற்பொழுது சந்தையில்
 கொள்வனவு
 செய்யக்கூடியதாக
 இருந்தும் அந்த விலை
 பல மடங்கு அதிகமாக
 உள்ளதனால்
 இச்செயற்திட்டங்களின்
 தன்மை மற்றும்
 தேவைப்பாட்டிற்கு
 இணங்க அந்த
 இருப்பினை பேண
 வேண்டி ஏற்பட்டுள்ளது.

3.2 பயன்படுத்தப்படாத அல்லது குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
தொல்பொருள் திணைக்களத்திற்காக தொல் பொருட்களை ஆய்வுசெய்தல் மற்றும் அகழ்தல் நடவடிக்கைகளுக்காக படம் எடுக்கும் குறிக்கோளில் ரூபா 10,564,677 பெறுமதியான ஒரு விமானி இல்லா விமானம் 2016 ஆகஸ்ட் மாதத்தின் போது கொள்வனவு செய்வதற்கு முன்னர் அதனை செயற்படுத்துதல் சம்பந்தமாக ரூபா 110,322 செலவு செய்து இரண்டு உத்தியோகத்தர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் கொள்வனவு செய்த திகதியான 2023 மே 10 ஆந் திகதி வரை உரிய செயற்பாட்டிற்காக ஈடுபடுத்தாது விளைவற்றுக் காணப்பட்டது.	விமானம் பாதுகாப்பாக பறப்பதற்காக சிபாரிசு செய்யப்பட்ட உயரம் 400 அடியாக (122 மீற்றர்) இருந்த போதிலும் 2016 ஆம் ஆண்டின் போது இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் விமானத்தின் உச்ச அளவு பறக்கும் உயரத்தை 60 மீற்றருக்கு (200 அடி) மட்டுப்படுத்தியதனால் அதனை எதிர்பார்த்த குறிக்கோள்களுக்காக பயன்படுத்த முடியாதிருந்தது. 2022 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தின் போது இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை UAV விமானங்களின் உச்சஅளவு பறக்கும் உயரத்திற்கு 400 அடியாக புதிய சட்டத்தினை உருவாக்கியுள்ளது என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. UAV விமானத்தின் பறத்தல் திட்ட முறைமைக்குரிய மென்பொருளில் குறைபாடுகள் காணப்படுவதனால் விமானத்தை தயாரித்த கம்பனிக்கு தெரியப்படுத்தியிருந்தும் கம்பனி மற்றுமொரு கம்பனிக்கு விற்கப்பட்டுள்ளதனால் தொடக்க கம்பனியால் பயன்படுத்தி மேற்கூறிய சிக்கலுடனான மென்பொருளினை தொடர்ந்தும்	அவசியமான நடவடிக்கைகளை எடுத்து உரிய விமானத்தை பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்

புதிய கம்பனியால் தமது
 உற்பத்திகளுக்காக
 பயன்படுத்துவதில்லை என்பதனால்
 மேற்கூறிய குறைபாடுகளை
 சரிசெய்வதற்கு அவர்களுக்கு
 முடியாதுள்ளது எனவும்
 தெரியப்படுத்தப்பட்டது.
 தற்பொழுது எங்கள் நிறுவனத்தின்
 தொழில்நுட்ப பிரிவுகளின்
 உதவியுடன் UAV விமானத்தில்
 காணப்படுகின்ற மென்பொருள்
 குறைபாடுகளை சரிசெய்வதற்கு
 முயற்சிகள் எடுக்கப்பட்டு
 வருகின்றது.